

(8 pages)

Reg. No. :

Code No. : 12659

Sub. Code : GMEC 64

B.A. (CBCS) DEGREE EXAMINATION, APRIL 2015.

Sixth Semester

Economics — Main

PUBLIC FINANCE

(For those who joined in July 2012 and afterwards)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer :

1. கீழ்க்கண்ட எந்த ஒன்று அரசு நிதியியல் நடவடிக்கையின் நோக்கம் அல்ல?

- (அ) பொருளாதார சமநிலை
- (ஆ) பகிர்வு நீதி
- (இ) இலாப உச்சநிலை
- (ஈ) வளங்கள் ஒதுக்கீடு.

Which one of the following is not a objective of fiscal operation?

- (a) economic stabilization
- (b) distributive justice
- (c) maximise profit
- (d) allocation of resources.

2. உச்சநிலை சமுதாய நலக்கோட்பாடு நிர்ணயிப்பது
- (அ) பொதுக்கடன்கள்
 - (ஆ) பற்றாக்குறை நிதியாக்கம்
 - (இ) பொதுநிர்வாகத்தின் வருவாய் மற்றும் செலவு
 - (ஈ) நடைமுறை நிதியாக்கம்.

The Principle of Maximum social advantage is concerned with

- (a) public debt
- (b) deficit finance
- (c) revenue and expenditure of public authorities
- (d) functional finance.

3. பொதுச் செலவு கட்டுப்பாடு எதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது

- (அ) பாராளுமன்றம்
- (ஆ) நீதித்துறை
- (இ) தணிக்கைக் கட்டுப்பாடு
- (ஈ) இவை அனைத்தும்.

The control of public expenditure is done through

- (a) parliament
- (b) executives and finance department
- (c) audit control
- (d) all the above.

Page 2

Code No. : 12659



4. பொதுச் செலவை செய்பவர்கள்
 (அ) மத்திய அரசு (ஆ) மாநில அரசு
 (இ) உள்ளாட்சி (ஈ) இவை அனைத்தும்.

Public expenditure incurred by

- (a) central government
 (b) state government
 (c) local government
 (d) all the above.

5. இவற்றில் ஒன்று வரிவிதிப்பின் நோக்கமல்ல?

- (அ) வருமானம்
 (ஆ) சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி
 (இ) ஏற்றத்தாழ்வு உயர்வு
 (ஈ) கட்டுப்படுத்துதல்.

Which one of the following is not a objectives of taxation?

- (a) revenue
 (b) social and political development
 (c) increasing inequalities
 (d) regulatory.

6. வரிவிதிக்கப்பட்டவரே வரியை செலுத்துவதை இவ்வாறு அழைப்பர்

- (அ) மறைமுகவரி (ஆ) நேரடிவரி
 (இ) வருவாய் மேல்வரி (ஈ) பொருள் மேல்வரி.

Page 3 Code No. : 12659

Tax which is really paid by a person on whom it is imposed is called

- (a) indirect tax (b) direct tax
 (c) tax on income (d) taxes on things.

7. உள்நாட்டுக்கடன் என்பது அரசு வாங்கும் கடன்

- (அ) மாநிலத்திற்குள் (ஆ) நாட்டிற்குள்
 (இ) மத்திய வங்கியிடம் (ஈ) வணிக வங்கியிடம்.

Internal debt means borrowing by the government

- (a) within the state
 (b) within the country
 (c) from central bank
 (d) from commercial banks.

8. கடன் திருப்புதல் என்பது

- (அ) கடனை திருப்பிச் செலுத்துதல்
 (ஆ) கடனை திருப்பிச் செலுத்த மறுத்தல்
 (இ) கடனை மாற்றுதல்
 (ஈ) இவையனைத்தும்.

Redemption of public debt is

- (a) Repaying the debt
 (b) Refuse to pay the debt
 (c) Converting the debt
 (d) All the above.

Page 4 Code No. : 12659
 [P.T.O.]



9. இந்தியாவின் நிதி ஆண்டின் தொடக்கம்
 (அ) 31 மார்ச் (ஆ) 31 ஏப்ரல்
 (இ) 1 மார்ச் (ஈ) 1 ஏப்ரல்.
 1st April In India financial year starts from
 (a) 31st March (b) 31st April
 (c) 1st March (d) 1st April.

10. 13வது நிதிக்குழுவின் தலைவர்
 (அ) விஜய் கெல்கர் (ஆ) ஆர். ரங்கராஜன்
 (இ) எ.எம். குஷ்ரோ (ஈ) கே.சி. பந்த்.
 The chairman of the 13th finance commission is
 (a) Vijay kelkar (b) R. Rengarajan
 (c) A.M. Khusro (d) K.C. Panth.

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 250 words.

11. (அ) பொதுப் பண்டத்தின் கருத்துக்களை விவரி.
 Describe the concept of public goods.

Or

- (ஆ) வரியில்லா வருவாயின் மூலங்களை விளக்குக.
 Explain the sources of non-tax revenue.

Page 5 Code No. : 12659

12. (அ) உற்பத்தி மற்றும் உற்பத்தியில்லா பொதுச் செலவினை வேறுபடுத்துக.

State the distinguish between productive and non productive expenditure.

Or

- (ஆ) பொதுச் செலவு மற்றும் தனியார் செலவு வேறுபடுத்துக.

Distinguish between public expenditure and private expenditure.

13. (அ) மறைமுக வரியின் நன்மைகளை ஆராய்க.
 Examine the merits of indirect taxes.

Or

- (ஆ) வரிவிதிப்பின் விளைவுகளை ஆய்க.
 Analyse the effects of taxation.

14. (அ) பொதுக்கடனின் நோக்கங்களை விளக்குக.
 Explain the objectives of public borrowing.

Or

- (ஆ) பொதுக்கடனின் சுமையைப் பற்றி விளக்குக.
 Describe the burden public debt.

Page 6 Code No. : 12659



15. (அ) சமமற்ற வரவு - செலவுத் திட்டத்திற்கான காரணங்கள் யாவை?

What are the causes for unbalanced budget?

Or

- (ஆ) பூஜ்ய அடிப்படையான வரவு செலவு திட்டத்தை பற்றி எழுதுக.

Write note on zero based budget.

PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 600 words.

16. (அ) பொது நிதியின் பரப்பெல்லை விவரி.

Describe the scope of public finance.

Or

- (ஆ) உச்சநிலை சமுதாய நன்மையை எவ்வாறு அடைவாய்?

How is maximum social advantage achieved?

17. (அ) இந்தியாவில் பொதுச் செலவின் வளர்ச்சியைக் கூறுக.

Give an account of growth of public expenditure in India.

Or

- (ஆ) பொதுச் செலவின் வகைகளை விளக்குக.

What are the classification of public expenditure?

Page 7

Code No. : 12659

18. (அ) வரி தாங்கும் திறனை நிர்ணயிக்கும் காரணிகளை ஆராய்க.

Examine the factors determining taxable capacity.

Or

- (ஆ) பொதுவருவாய் ஆதாரங்களை விவாதி.

Discuss the source of public revenue.

19. (அ) கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள பல்வேறு முறைகள் யாது? அதன் முக்கிய முறைகளை திறனாய்வு செய்க.

What are the methods of redemption of debt? Critically analyse the important methods of redemption of dept.

Or

- (ஆ) பொதுக்கடன் வளர்ச்சிக்கான காரணிகளை ஆய்க.

Analyse the causes for growth of public debt.

20. (அ) நிதிக்குழுவின் பணிகளை விவாதி.

Discuss the functions of finance commission.

Or

- (ஆ) வரவு செலவு திட்டத்தின் வகைகளை ஆராய்க.

Examine the various type of budget.

Page 8

Code No. : 12659

